

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

பலாங்கொட பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புகளில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்த்து பலாங்கொட பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்புபட்ட நிருவகிக்கும் தரப்பினர்களின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16 (1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கும் போது சபையின் பணிகளை தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமுல சட்டமொன்றிற்கு அல்லது சபையின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க சபை செயற்பட்டுள்ளதா,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா,

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடு தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(i)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 05 அபிவிருத்தி செயற்திட்டங்களின் பெறுமதி ரூபா 732,086 ஆல் அதிகரித்து மூலதனமாக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தின் பங்களிப்பு கணக்கு மீதிகள் அந்தப் பெறுமதியால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தன.	2025 ஆம் ஆண்டு கணக்குகளை தயாரிக்கும் போது திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	செயற்திட்டச் செலவினங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஆ) பாலர் பாடசாலை பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டிருந்த ரூபா 200,000 தொகை மூலதனமாக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தின் பங்களிப்பு கணக்கு மீதிகள் ஆகியவற்றின் மீதிகள் அந்த பெறுமதியால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தன.	2025 ஆம் ஆண்டு கணக்குகளை தயாரிக்கும் போது திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	சரியான வகைப்படுத்தலின் பிரகாரம் கணக்கு வைக்கப்பட வேண்டும்
(இ) ஆயுர்வேத கட்டிடத்தின் வர்ணம் பூசும் நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டிருந்த ரூபா 483,663 தொகை மூலதனமாக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தின் பங்களிப்பு கணக்கின் மீதி அந்தப் பெறுமதியால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.	-மேற்படி-	-மேற்படி-

(ஈ)	ரூபா கூட்டுப்பெறுமதியான உறுதிச் செயலாளரினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.	776,143,257 41 நாளேட்டு சீட்டுக்கள்	எதிர்காலத்தில் இந்த தவறு ஏற்படாது இருப்பதற்கு பொறுப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	பேரேட்டு உறுதிச்சீட்டுகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
-----	---	---	--	--

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

	சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுட னான தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ)	இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப்பிரமாணம் 571	2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் ரூபா 375,020 தொகையான பிடிக்காசு விடுவிக்கப்பட்டிருக்கவில்லை.	குறித்த தரப்பினருக்கு அறிவித்து சிக்கல்களை தீர்த்து அதன் பின்னர் பிடிக்காசினை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	நிதிப்பிரமாணத்தி ன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ)	2020 ஆகஸ்ட் 28 ஆம் திகதிய 01/2020 ஆம் இலக்க அரசு நிதி சுற்றறிக்கை 3.1 மற்றும் 3.2 ஆம் பந்திகள்	சபையின் 19 வாகனங்களுக்கான காப்புறுதியைப் பெற்றுக் கொள்ளும் போது பெறுகைகள் வழிகாட்டி கோவையின் கீழ் போட்டி அடிப்படையிலான கூறுவிலைகள் கோரப்பட்ட அடிப்படையில் காப்புறுதி நிறுவனமொன்றினை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பெறுகைகள் வழிகாட்டியின் கீழ் போட்டி அடிப்படையிலான விலைகளின் பிரகாரம் காப்புறுதி பெற்றுக் கொள்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	சுற்றறிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ)	2017 ஜூலை 25 ஆம் திகதிய 02/2017 ஆம் இலக்க தேசிய வரவு செலவு திட்ட சுற்றறிக்கை	அடைவுக் குறிகாட்டிகள் மற்றும் பிரதான செயலாற்றல் குறிகாட்டிகள் இனங்காணப்பட்டிருக்கவில்லை.	எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினை தயாரிக்கும் போது செயலாற்றல் குறிக்காட்டிகளை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	சுற்றறிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 14,107,286 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு உடனொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 26,568,496 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	2024		திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	2023		திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்			சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	1,803,915	4,890,343	4,527,311	456,749	1,378,380	1,056,755	1,099,099	98,842
வாடகை	8,112,000	3,335,900	4,539,405	-	9,229,800	7,064,969	5,893,135	20,400
அனுமதிப் பத்திரக் கட்டணம்	1,030,500	970,305	1,039,075	125,130	901,250	1,140,010	1,026,240	-
ஏனைய வருமானங்கள்	14,147,500	12,702,776	12,716,683	=	15,941,800	13,745,036	14,512,826	=
மொத்தம்	25,093,915	21,899,324	22,822,474	581,879	27,451,230	23,006,770	22,531,300	119,242

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு ரூபா 406,910 தொகைக்கான நிலுவை வீதவரி மீதியில் 05 வருடங்களை விட பழமையான முன்கொண்டுவரப்படும் 07 அலகுகளிலிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 12,884 உள்ளடக்கப்பட்டிருந்தன.

சபையின் கருத்துரைகள்

ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட காலதமாக முன்கொண்டுவரப்படும் நிலுவை வீத வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.

சிபாரிசு

நிலுவை வருமானத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 அதிகாரச் சட்டத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுவதல்

பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்களை முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொதுமக்களின் நல்வாழ்வு, வசதிகள், நலன்புரி என்பனவாக சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

3.1.1 திண்மக்கழிவு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின் அதிகார பிரதேசத்தினுள் சேகரிக்கப்படும் உக்கக்கூடிய கழிவுகளை சேகரித்து சேதனப் பசளை செயற்திட்டத்தினை ஆரம்பிப்பதற்காக 2022 ஆம் ஆண்டின் போது ரூபா 5,638,664 செலவிடப்பட்டு வெலிப்பத்தயாய கழிவுநிலையம் நிர்மாணிக்கப்பட்டிருந்த போதிலும் மீளாயண்டின் இறுதி வரையிலும் அது விளைவற்றவாறு காணப்பட்டது.

சபையின் கருத்துரைகள்

கழிவு நிலையத்தினை அபிவிருத்தி செய்யும் பணிகள் மக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்பது.

சிபாரிசு

சிக்கல்களை தீர்த்து கழிவு நிலையத்தை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

நிதிக்கூற்றுகளில் காண்பிக்கப்படும் ரூபா 23,103,097 கூட்டுத் தொகையான 02 கணக்கு விடயங்களுக்கு உரிய விரிவான பட்டோலைகள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரைகள்

இயந்திரம் மற்றும் உபகரண பொருட்களின் பதிவேடு ஒன்று தயாரிக்கப்பட்டு நாளதுவரையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சிபாரிசு

விரிவான பட்டோலைகள் தயாரிக்கப்பட வேண்டும்.

3.3 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

பலாங்கொட பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சபைக்கு நியமனம் பெற்ற திகதியான 2024 ஜனவரி 16 ஆம் திகதி முதல் 2025 திசம்பர் 20 ஆம் திகதி வரையிலும் அலுவலகத்திற்கு வருகை தரும் நாட்களில் வருகை மற்றும் வெளிச்செல்லுக்கான கைவிரல் அடையாள இயந்திரத்தில் பதிவு செய்திருக்கவில்லை.

சபையின் கருத்துரைகள்

அலுவலக நாட்களில் கைவிரல் அடையாளம் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சிபாரிசு

அனைத்து உத்தியோகத்தர்களையும் அலுவலகத்திற்கு வருகை தரும் நாட்களில் வருகை மற்றும் வெளிச்செல்லுக்கான கைவிரல் அடையாள இயந்திரத்தின் மூலம் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) சபைக்குச் சொந்தமான 100 மயானங்களில் 66 மயானங்களின் எல்லைகளை தீர்த்து உரித்தினை சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	குறித்த மயானங்களை சபைக்கு சுவீகரித்த பின்னர் அதற்கான எல்லை வேலிகள் இடுவதற்கும், பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	சொத்துக்களின் உரித்தினை சுவீகரித்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற் கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) பழுதுபார்க்கப்பட்டு பயன்பாட்டிற்கு எடுக்க முடியாத 02 வாகனங்கள் பழுதுபார்க்கப்படாது 03 முதல் 09 வருடங்களுக்கு இடைப்பட்ட காலம் விளைவற்றுக் காணப்பட்டன.	விளைவற்று காணப்பட்ட உழவு இயந்திரத்தினை பழுது பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	சொத்துக்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்பட வேண்டும்.